

The marks obtained by the candidates appearing for the oral test, both in the written examination as well as in the oral test, will be made available in the Commission's website www.tnpsc.gov.in in the evening of the last day fixed for oral test.

18-C. எழுத்துத்தேர்வின் அடிப்படையில் மட்டுமே தெரிவு நடத்தப்படும் பதவிகளுக்கான தெரிவு முறை

Procedure of Selection to Posts for which Selection is made on the basis of Multiple Choice Question based Written Examination only

- (i) இணையவழி விண்ணப்பத்தில் கோரப்பட்ட உரிமை கோரல்களின் அடிப்படையில் விண்ணப்பதாரர் எழுத்துத் தேர்விற்கு அனுமதிக்கப்படுவர்.

The candidates shall be admitted to the written examination, based on the claims made in the online application.

- (ii) எழுத்துத் தேர்வு முடிவுகளின் அடிப்படையில், விண்ணப்பதாரர் இணையவழிச் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அனுமதிக்கப்படுவர்.

Based on the results of the written examination, candidates shall be admitted to the online certificate verification.

- (iii) இணையவழிச் சான்றிதழ் சரிபார்ப்பிற்குப் பின்னர், எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில், நியமன ஒதுக்கீட்டு விதி பொருந்துமெனில் அதனைப் பின்பற்றி, விண்ணப்பதாரர் மூலச் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு அனுமதிக்கப்படுவர்.

After online certificate verification, based on the marks obtained in the written examination and subject to the rule of reservation of appointments, wherever it applies, candidates shall be admitted to original certificate verification and counselling.

- (iv) ஆதிதிராவிடர், ஆதிதிராவிட - அருந்ததியர், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் / சீர்மரபினர், இசுலாமியரல்லாத பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட இசுலாமிய வகுப்பினர் ஆகிய பணியிட ஒதுக்கீட்டிற்குரிய வகுப்புப் பிரிவுகள் மற்றும் பொதுப் பிரிவுகளுள் எந்தெந்த வகுப்புப் பிரிவுகளில் ஒதுக்கீடு செய்யப்பட்ட / அறிவிக்கப்பட்ட காலியிடங்களின் எண்ணிக்கை ஐந்து அல்லது அதற்கும் மேற்பட்டதாக இருக்கிறதோ, அந்தந்த வகுப்புப் பிரிவுகளில் கலந்தாய்விற்கு அனுமதிக்கப்படும் விண்ணப்பதாரரின் எண்ணிக்கை, அக்குறிப்பிட்ட வகுப்புப் பிரிவுகளில் நியமனம் செய்யப்படவுள்ள விண்ணப்பதாரரின் எண்ணிக்கையைப் போன்று இருமடங்காக இருக்கும்.

If the number of vacancies notified / reserved to be filled up by any one or more of the reservation categories [viz., Scheduled Castes, Scheduled Caste (Arunthathiyars), Scheduled Tribes, Most Backward Classes / Denotified Communities, Backward Classes (other than Muslim) or Backward Classes (Muslim) or General Turn], is five and above, the number of candidates to be admitted to counselling from those particular reservation categories, shall be two times the number of vacancies.

- (v) அறிவிக்கப்பட்ட / ஒதுக்கீடு செய்யப்பட்ட காலியிடங்கள் எந்தெந்த வகுப்புப் பிரிவுகளில் நான்கு அல்லது அதற்கும் குறைவாக உள்ளதோ, அந்தக் குறிப்பிட்ட வகுப்புப் பிரிவுகளில் கலந்தாய்விற்கு அனுமதிக்கப்படும் விண்ணப்பதாரரின் எண்ணிக்கை, அவ்வகுப்புப் பிரிவுகளில் நியமனம் செய்யப்படவுள்ள விண்ணப்பதாரரின் எண்ணிக்கையைப் போன்று மூன்று மடங்காக இருக்கும்.

If the number of vacancies notified / reserved to be filled up by any one or more of the reservation categories is four and below, the number of candidates to be admitted to counselling from those particular reservation categories shall be three times the number of vacancies.

- (vi) நியமன ஒதுக்கீட்டு விதி பொருந்தாத, ஒரெயொரு பணியிடத்தை மட்டும் கொண்ட பதவிகளைப் பொறுத்தவரை எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் கலந்தாய்விற்கு அனுமதிக்கப்படும் விண்ணப்பதாரரின் எண்ணிக்கை மூன்றாக இருக்கும்.

In respect of posts whose total cadre strength is one only and for which the rule of reservation of appointments does not apply, the number of candidates to be admitted to counselling on the basis of the marks obtained in the written examination shall be three.

- (vii) ஒவ்வொரு விண்ணப்பதாரருக்கும் அவருடைய ஒட்டுமொத்த தரவரிசை மற்றும் இனவாரியான மற்றும் சிறப்பு வகை வாரியான தரவரிசை பற்றிய விவரங்கள் interactive mode முறையில் தெரிந்து கொள்ளும் வகையில் இருக்கும். எனினும், தொடர்ந்து சான்றிதழ் சரிபார்ப்பிற்காக அழைக்கப்பட்டவர்களின் தொகுக்கப்பட்ட பட்டியல், தெரிவுப் பணிகள் முற்றிலுமாக முடிவடைந்த பின்னர் தேர்வாணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். காலிப்பணியிட பகிர்மானம் பற்றிய விவரங்களும் தேர்வாணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.

Details regarding the overall rank and rank in the respective communal category and/or special category, shall be made available to each candidate in interactive mode. However, a consolidated list of all those candidates who have subsequently been called for certificate verification shall also be uploaded in the Commission's website, after completion of the entire selection process. The details of distribution of vacancies shall also be hosted by the Commission.

18-D. தெரிவுப்பட்டியல் இணையதளத்தில் வெளியிடுதல்
Hosting of the Selection List

தெரிவுப் பணிகள் முழுமையாக நிறைவடைந்த பின்னர், இறுதி செய்யப்பட்ட தெரிவுப்பட்டியல் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்படும்.

Upon completion of the entire selection process, the selection list will be hosted in the Commission's website.